

आत्मनिर्भर भारत

பகுதி-3:
வேளாண்மை 15.05.2020



सत्यमेव जयते
Government Of India

மூலோபாய சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகள்



பொருளாதார விவகாரங்கள் துறை,
நிதி அமைச்சகம்

விவசாயிகள் தொடர்பான நேற்றைய அறிவிப்புகள்

1. தேசிய வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கி (நபார்டு) மூலமாக விவசாயிகளுக்கு ரூ.30,000 கோடி கூடுதல் அவசரகால பணி மூலதனம்.
 - * ஊரகக் கூட்டுறவு வங்கிகள் மற்றும் மண்டல ஊரக வங்கிகளின் பயிர்க் கடன் தேவைக்காக தேசிய வேளாண்மை, ஊரக வளர்ச்சி வங்கியால் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள ரூ.90,000 கோடிக்கு மேல், கூடுதல் மறுகடன் உதவியாக ரூ.30,000 கோடியை நபார்டு வழங்கும்.
 - * மூன்று கோடி விவசாயிகள், குறிப்பாக சிறு மற்றும் விளிம்பு நிலை உழவர்களுக்கு, இது நன்மை அளிக்கும்.
2. விவசாயிகள் கடன் அட்டைத் திட்டத்தின் கீழ் 2.5 கோடி உழவர்களுக்கு ரூ 2 லட்சம் கோடி கடன் ஊக்கம்.
 - * பிரதமரின் விவசாயத் திட்டப் பயனாளிகளுக்கு ஒரு சிறப்புத் திட்டத்தின் கீழ் விவசாய கடன் அட்டைகள் மூலம் சலுகைக் கடன்.
 - * மீனவர்கள் மற்றும் கால்நடைப் பண்ணை விவசாயிகளும் இந்தத் திட்டத்தில் சேர்த்துக்கொள்ளப்படுவர்.
 - * 2.5 கோடி விவசாயிகளுக்கு ரூ 2 லட்சம் கோடி கூடுதல் நிதி ஓட்டத்தை இது அளிக்கும்.



வேளாண்மை: கோவிட் காலத்தில் கூடுதல் நடவடிக்கைகள்

விவசாயிகளுக்கு உதவக் கூடிய பல நடவடிக்கைகள் நேற்று அறிவிக்கப்பட்டன.

கடந்த 2 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட கூடுதல் நடவடிக்கைகள் இங்கே தரப்பட்டுள்ளன:

முடக்கநிலைக் காலத்தில் குறைந்தபட்சக் கொள்முதல் விலை அடிப்படையில் ரூ.74,300 கோடிக்கும் மேல் கொள்முதல்கள் செய்யப்பட்டுள்ளன.

பிரதமரின் கிசான் திட்டத்தில் ரூ.18,700 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

பிரதமரின் பசல் பீமா யோஜனா திட்டத்தின் கீழ் ரூ.6.400 கோடி காப்பீடு வழங்கப்பட்டுள்ளது.



கால்நடைப் பராமரிப்பு: கோவிட் -19இன் போது கூடுதல் நடவடிக்கைகள்:

- * பொது முடக்கத்தின் போது, பாலுக்கானத் தேவை 20-25 சதவீதம் வரை குறைந்தது.
- * தினசரி விற்பனை அளவான ஒரு நாளைக்கு 360 லட்சம் லிட்டர்களை விட அதிகமாக, ஒரு நாளைக்கு 560 லட்சம் லிட்டர்கள் கூட்டுறவு நிறுவனங்களால் கொள்முதல் செய்யப்பட்டன.
- * மொத்தம் 111 கோடி லிட்டர்கள் அதிகமாகக் கொள்முதல் செய்யப்பட்டு ரூ. 4100 கோடி கட்டணம் உறுதி செய்யப்பட்டது
- * 2020-21ஆம் ஆண்டில் பால் கூட்டுறவுகளுக்கு வருடத்துக்கு இரண்டு சதவீதம் அளவில் வட்டித் தள்ளுபடி வழங்க புதிய திட்டம்.
- * முறையான திரும்ப செலுத்துதல்/வட்டிக் கட்டுதலுக்கு கூடுதல் இரண்டு சதவீதம் வட்டி மானியம்.
- * இரண்டு கோடி விவசாயிகளுக்கு பலன் அளிக்கும் வகையில், ரூ.5000 கோடி கூடுதல் பணப்புழக்கத்தை இந்தத் திட்டம் உருவாக்கும்.



மீன் வளம்: கோவிட் காலத்தின்போது கூடுதல் நடவடிக்கை

மீன் வளம் தொடர்பான மொத்தம் நான்கு அறிவிப்புகளும் நடைமுறைப்படுத்தப்பட்டன.

இறால் குஞ்சுகளுக்கான தூய்மை இறக்குமதி அனுமதி மூன்று மாதங்களுக்கு நீடிக்கப்பட்டிருந்தது.

இறால் குஞ்சுகள் வளர்ப்புக்கான Brood Stock சரக்குகள் வந்து சேருவதில் ஏற்படும் கால தாமதத்திற்கு மேலும் ஒரு மாதம் அவகாசம் அளிக்கப்பட்டது

ரத்து செய்யப்பட்ட சரக்குகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட தனியறைகளுக்கு (cubicles) கூடுதல் கட்டணம் எதுவும் இன்றி மீண்டும் பதிவு செய்துகொள்ள அனுமதி அளிக்கப்பட்டது

தனிமைப்படுத்தப்படுவதற்கான தடை இல்லா சான்றிதழ் வழங்கவும், ஆவணங்களை சரிபார்க்கவும் தேவைப்படுகின்ற நாட்கள் ஏழு நாட்களில் இருந்து மூன்று நாட்களாகக் குறைக்கப்பட்டன

31.3. 2020 அன்றுடன் பதிவுக்காலம் முதிர்வடைந்த, பதிவு செய்யப்பட்ட 242 இறால் பண்ணைகள் மற்றும் Nauplii ஒடுடைய நீர்வாழ் உயிரினக் குஞ்சுகள் வளர்ப்புப் பண்ணைகள் பதிவைப் புதுப்பிக்க கால அவகாசம் மூன்று மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடல்வாழ் உயிரின மீன் வளங்கள் மற்றும் மீன் வளச்செயல்பாடுகள், உள் நாட்டு மீன் வகைகளுக்கும் பொருந்தும் வகையில் தளர்த்தப்பட்டுள்ளன.





सत्यमेव जयते
Government Of India

வேளாண் துறை



सत्यमेव जयते
Government Of India



உள்கட்டமைப்பு
தளவாடங்கள்
மற்றும் திறன்
கட்டுமான ஆளுகை

விவசாயிகளுக்கு அடிப்படை உள்கட்டமைப்புகளுக்காக 1 லட்சம் கோடி ரூபாய் வேளாண் உள்கட்டமைப்பு நிதி

போதுமான குளிர் சாதனக்கிடங்குகள் மற்றும் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை அடிப்படை உள்கட்டமைப்புகள் அருகில் இல்லாதது மதிப்புச் சங்கிலிகளில் இடைவெளியை ஏற்படுத்துகிறது.

குறுகிய காலப் பயிர்க்கடன்களில் கவனம் செலுத்துகிற அதே நேரத்தில் நீண்ட கால விவசாய உள்கட்டமைப்பில் முதலீடு பெரும்பாலும் போதுமானதாக இல்லை.

அடிப்படை வேளாண்மை மற்றும் ஒருங்கிணைத்தல் மூலம் விவசாய உள்கட்டமைப்புத் திட்டங்களுக்கு நிதியளிக்க ரூ .1 லட்சம் கோடி நிதி வசதி வழங்கப்படும் (முதன்மை விவசாயக் கூட்டுறவு சங்கங்கள், விவசாய உற்பத்தியாளர் அமைப்பு, விவசாயத் தொழில் முனைவோர், தொடக்ககாலத் தொழில் முனைவோர் போன்றோர்)

அடிப்படை வேளாண்மை மற்றும் ஒருங்கிணைத்தல் மூலம் வளர்ச்சிக்கான உத்வேகம் அளிப்பதன் மூலம் குறைந்த விலையில் அறுவடைக்குப் பிந்தைய மேலாண்மை உள்கட்டமைப்பை மேம்படுத்துல்

இதற்கான நிதி உடனடியாக உருவாக்கப்படும்.



நுண் உணவு நிறுவனங்கள் (எம்எப்இ) அமைக்க ரூ.10,000 கோடியில் திட்டம்

- மாண்புமிகு பிரதமரின் 'உலக வெளிக்களத்துடன் உள்நாட்டு உற்பத்திக்கான குரல்' என்னும் நோக்கை உருவாக்கும் திட்டம்
- அமைப்பு சாரா நுண் உணவு நிறுவனங்கள், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர ஆணையத்தின் உணவுத்தரம், வணிக முத்திரைகள் மற்றும் சந்தைப்படுத்துதலை அடைய தொழில்நுட்ப மேம்பாடு அவசியம்
- 2 லட்சம் நுண் உணவு நிறுவனங்கள் இந்த இலக்கை அடைவதற்கான திட்டம் ஒன்று தொடங்கப்படும்.
- தற்போது உள்ள நுண் உணவு நிறுவனங்கள், உழவர் உற்பத்தி அமைப்புகள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களுக்கு ஆதரவு வழங்கப்படும்
- தொகுப்பு அடிப்படையிலான அணுகுமுறை (உதாரணம். உத்திரப் பிரதேசத்தில் மாம்பழம், ஜம்மு காஷ்மீரில் குங்குமப்பழ, வடகிழக்கில் மூங்கில் தளிர்கள், ஆந்திராவில் மிளகாய், தமிழகத்தில் மரவள்ளிக் கிழங்கு உள்ளிட்டவை)
- எதிர்பார்க்கும் பயன்கள்; மேம்படுத்தப்பட்ட ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்புத் தரங்கள், சில்லறை சந்தைகளுடன் ஒருங்கிணைப்பு, வருமான அதிகரிப்பு.
- மேம்படுத்தப்பட்ட சுகாதார உணர்வுகளைக் கருத்தில் கொண்டு, திறக்கப்படாத ஏற்றுமதிச் சந்தைகளை அடைய உதவும்.



13 04 3

பிரதமரின் மத்சய சம்பட யோஜ்னா (PMMSY) மூலம் மீனவர்களுக்கு ரூ.20,000 கோடி உதவி.

மீன்வள மதிப்புச் சங்கிலித் தொடரில் முக்கியமான இடைவெளிகள்:

ஒருங்கிணைந்த, நீடித்த செயல்திறன் உள்ள, பங்கேற்புடன் கூடிய கடல்வள மற்றும்
உள்நாட்டு மீன்வள மேம்பாட்டுக்கான PMMSY-திட்டத்தை அரசு தொடங்கும்.

கடல்வளம், உள்நாட்டு மீன்வளங்கள் மற்றும் நீர்வாழ் உயிரின வளர்ப்புச்
செயல்பாடுகளுக்கு ரூ.11,000 கோடி.

கட்டமைப்புகளுக்கு ரூ.9000 கோடி - மீன்பிடித் துறைமுகங்கள், குளிர்ப்பதன வசதி,
மார்க்கெட்கள் போன்றவை.

கூண்டுக்குள் உயிரின வளர்ப்பு, கடல்பாசி வளர்ப்பு, அலங்கார மீன்கள் வளர்ப்பு மற்றும்,
புதிய மீன்பிடிக் கலங்கள், தடமறியும் திறன், ஆய்வகக் கட்டமைப்பு ஆகியவை
முக்கியமான செயல்பாடுகளாக இருக்கும்.

மீன்பிடித் தடைக்காலத்தில் (மீன்பிடிப்பதற்குத் தடை செய்யப்படும் காலம்) உதவும்
தனிநபர் காப்பீடு , படகுக் காப்பீட்டுத் திட்டங்கள்.

5 ஆண்டு காலத்தில் 70 லட்சம் டன்கள் கூடுதல் மீன் உற்பத்தி நிலையை எட்டுதல்.

55 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலைவாய்ப்பு: ஏற்றுமதியை இரட்டிப்பாக்கி
ரூ.1,00,000 கோடியை எட்டுதல்

தீவுகள், இமயமலைப் பகுதி மாநிலங்கள், வட கிழக்கு மற்றும் முன்னேறும்
உத்வேகத்தில் உள்ள மாவட்டங்கள் மீது கவனம் செலுத்துதல்.



தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்

- * கால் மற்றும் வாய் நோய் மற்றும், கன்று வீச்சு நோய்க்காக ரூ 13,343 கோடி மதிப்பீட்டில் தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது.
- * மாடுகள், எருமை, செம்மறியாடு, ஆடுகள், மற்றும் பன்றி வகைகளுக்கு (மொத்தம் 53 கோடி விலங்குகளுக்கு கால் மற்றும் வாய் நோய் மற்றும், கன்று வீச்சு நோய்க்காக 100 சதவீதம் தடுப்பு மருந்தேற்றம்).
- * 1.5 கோடி மாடுகள், எருமைகளுக்கு இது நாள் வரை தடுப்பு மருந்து வழங்கப்பட்டுள்ளது.



கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் - 15,000 கோடி ரூபாய்.

நாட்டில் பல பகுதிகளில் பால் உற்பத்தி அதிக அளவில் உள்ளது. பால் பண்ணை துறையில் தனியார் முதலீட்டுக்கான அதிகத் திறன் இங்கு உள்ளது.

பால் பதப்படுத்துதல், மதிப்பு கூட்டுதல், கால்நடைத் தீவனக் கட்டமைப்பு போன்றவற்றில் தனியார் முதலீட்டுக்கு ஆதரவளிப்பது நோக்கம்

15000 கோடி ரூபாய் செலவில் கால்நடை வளர்ப்புக் கட்டமைப்பு மேம்பாட்டு நிதியம் அமைக்கப்படும்.

சிறப்புப் பொருள்களை ஏற்றுமதி செய்வதற்கான ஆலைகள் அமைப்பதற்கு ஊக்கத்தொகை அளிக்கப்படும்.



முலிகை சாகுபடி மேம்பாடு; ரூ.4,000 கோடி

- தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம் (National Medicinal Plant Board - NMPB) மருத்துவத் தாவர சாகுபடியின் கீழ், 2.25 லட்சம் ஹெக்டேர் பரப்புக்கு ஆதரவு.
- அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.4,000 கோடி மதிப்பில் 10,00,000 ஹெக்டேர் பரப்பு முலிகை சாகுபடியின் கீழ் கொண்டுவரப்படும்.
- விவசாயிகளுக்கு ரூ.5,000 கோடி வருமான உருவாக்கத்திற்கு வழிவகுக்கும்.
- மருத்துவத் தாவரங்களுக்கான மண்டல மண்டிகள் கட்டமைப்பு.
- கங்கை நதி கரை ஓரத்தில் மருத்துவத் தாவரங்கள் வளாகச் சாலை உருவாக்க, தேசிய மருத்துவத் தாவரங்கள் வாரியம் 800 ஹெக்டேர் நிலம் அளிக்கும்.



தேன் வளர்ப்புக்கான முயற்சிகள் - ரூ.500 கோடி

கிராமப்புறப் பகுதிகளில் வாழ்வாதாரத்துக்கு உதவக் கூடியதாக தேன் வளர்ப்புத் தொழில் உள்ளது. மகரந்தச் சேர்க்கை மூலமாக பயிர்களின் உற்பத்தியும், தரமும் அதிகரிக்கிறது.

தேன் மற்றும் மெழுகு போன்ற தேனடை சார்ந்த பொருள்கள் கிடைக்கின்றன.

பின்வரும் விஷயங்களுக்காக அரசு ஒரு திட்டத்தை அமல் செய்யும்:

ஒருங்கிணைந்த தேன் வளர்ப்பு மையங்கள், சேகரிப்பு, மார்க்கெட்டிங் மற்றும் சேமிப்புக் கிடங்கு மையங்கள், தேன் எடுத்த பிறகு மதிப்புக் கூட்டும் வசதிகள் போன்றவை. தரங்கள் , தடமறிதல் நடைமுறைகள் மேம்படுத்துதலை அமல் செய்தல்.

பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து திறன் வளர்ப்பு. மையமாக்கிய கையிருப்பு மற்றும் தேன் இனப்பெருக்க மையங்களைத் தரம் உயர்த்துதல்.

இதனால் தேன் வளர்க்கும் 2 லட்சம் பேரின் வருமானம் அதிகரிக்கவும், நுகர்வோருக்குத் தரமான தேன் கிடைக்கவும் உதவியாக இருக்கும்.



தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குகளிலிருந்து ' (Tomato, Onion, Potato - TOP) இருந்து மொத்தமாக - ரூ 500 கோடி.

* விநியோகச் சங்கிலிகள் சீர்குலைந்தன, விவசாயிகளால் தங்கள் பொருள்களை சந்தைகளில் விற்க முடியவில்லை.

* வேதனை தரும் விற்பனை விலை மற்றும் பண்ணை அளவில் விரைவில் அழகக்கூடிய பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலை குறைதலைத் தடுக்க வேண்டும்.

* தக்காளி, வெங்காயம் மற்றும் உருளைக் கிழங்குகளில் (Tomato, Onion, Potato - TOP) இருந்து, அனைத்துப் பழங்கள் மற்றும் காய்கறிகளுக்கும் 'ஆப்பரேஷன் பசுமை' நீட்டிப்பு.

திட்டத்தின் அம்சங்கள் பின்வருமாறு:

* உபரியாக உள்ள சந்தைகளில் இருந்து குறைவாக உள்ள சந்தைகளுக்கு எடுத்து செல்வதற்கான செலவில் 50 சதவீத மானியம்.

* பதப்படுத்துதல் உள்ளிட்ட சேமிப்புகளுக்கு 50 சதவீத மானியம்.

* 6 மாதங்களுக்கு சோதனை - பின்னர் விரிவுபடுத்தப்பட்டு நீட்டிக்கப்படும்.

* எதிர்பார்க்கப்படும் விளைவுகள்: விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைத்தல், குறைவாக வீணாதல், நுகர்வோர் வாங்கக்கூடிய விலைகளில் பொருள்கள்.





सत्यमेव जयते
Government Of India



நிர்வாக
சீர்திருத்தங்களை
வலுப்படுத்த
நடவடிக்கைகள்

விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்க உதவும் வகையில் அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் திருத்தங்கள்:


அத்தியாவசியப் பொருள்கள் சட்டம், 1955, பஞ்சம் நிலவிய காலத்தில் உருவாக்கப்பட்டது.

முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் வேளாண்மைத் துறையை உருவாக்குவதன் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கச் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது.

தானியங்கள், உணவு எண்ணெய்கள், எண்ணெய் வித்துகள், பருப்புகள், வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட வேளாண் உணவுப் பொருள்கள் மீதான கட்டுப்பாடு நீக்கப்பட வேண்டும்.

தேசியப் பேரிடர், விலைகள் உயர்வால் பற்றாக்குறை ஏற்படும் மிகவும் அசாதாரண சூழ்நிலைகளில் கையிருப்புக்கு வரம்புகள் விதிக்கலாம். பதப்படுத்துவோர் அல்லது மதிப்புக் கூட்டும் நிலையில் இருப்பவர்களின், நிறுவுதிறன் அல்லது ஏற்றுமதியாளரின் ஏற்றுமதி தேவையைப் பொருத்து இருப்பு வைத்துக் கொள்வதற்கு வரம்பு எதுவும் கிடையாது.

அத்தியாவசியப் பொருள்கள் சட்டத்தில் அரசு திருத்தங்கள் செய்யும்.




வேளாண் சந்தைப்படுத்துதல் சீர்திருத்தங்கள் விவசாயிகளுக்கு சந்தைப்படுத்துதல் தேர்வுகளை அளிக்கும்

- * வேளாண் பொருள்கள் விற்பனைக் குழுக்களில் உள்ள உரிமம் பெற்றவர்களுக்கு மட்டுமே விவசாயிகளால் தங்கள் வேளாண் பொருள்களை விற்க முடியும்.
- * வேறு எந்தத் தொழிலின் தயாரிப்புகளுக்கும் இப்படி ஒரு கட்டுப்பாடு இல்லை.
- * வேளாண் பொருள்களின் சுலபமான ஓட்டத்துக்குத் தடை ஏற்படுத்தி, சந்தைகள் மற்றும் விநியோகச் சங்கிலியை உடைக்கிறது.
- * விவசாயிகளுக்கு குறைவான விலை கிடைக்கிறது.

கீழ்கண்டவற்றை வழங்க ஒரு மத்திய சட்டம் வகுக்கப்படும்-

- * சிறப்பான விலையில் பொருள்களை விற்க விவசாயிக்கு போதுமான தேர்வுகள்.
- * மாநிலங்களுக்கிடையேயான தடைகள் இல்லா வணிகம்.
- * வேளாண் பொருள்களின் மின் வணிகத்துக்கான கட்டமைப்பு.



வேளாண் விளைபொருள் விலை மற்றும் தரத்திற்கு உத்தரவாதம்

விளையக் கூடிய பொருள்களுக்கு என்ன விலை கிடைக்கும் என்பதை, விதைக்கும் காலத்திலேயே விவசாயிகள் அறியக் கூடிய, சாத்தியமான தரநிலைப்படுத்திய நடைமுறை இல்லை.

வேளாண் துறையில் இடுபொருள்கள் வழங்குதல், நுட்பங்கள் கற்பித்தலில் தனியார் துறையினர் முதலீட்டுக்கு தடங்கல்கள் உள்ளன.

நியாயமான மற்றும் வெளிப்படைத் தன்மையுடன் செயல் உதவி அளிப்போர், சேகரிப்போர், பெரிய சில்லரை விற்பனையாளர்கள், ஏற்றுமதியாளர்களுடன் விவசாயிகள் சேர்ந்து செயல்படுவதற்கான உதவிகரமான சட்ட வரையறை உருவாக்கப்படும்.

விவசாயிகளுக்கு ஆபத்து வாய்ப்பைக் குறைத்தல், உத்தரவாதமான விலை கிடைத்தல் மற்றும் தரம் நிலைப்படுத்தல் ஆகியவை இந்த வரையறையின் ஒருங்கிணைந்த அம்சங்களாக இருக்கும்.





Government Of India

நன்றி